

# சக்தி சங்கமம்



மங்களபுரி டைம்ஸ் - பிரதி செவ்வாய் கிழமை

06- ஏப்ரல் - 2021  
கமலம்-1, இதழ் -47



## 108 சக்தி பீட ஆலயம், மங்களபுரி, கண்ணன்தாங்கல்.

**உலகம் பரவிய மதம் - ஸ்ரீ மஹா பெரியவா அருளியது.**

சயாம் (தற்போது தாய்லாந்து) நாட்டில் இப்போதும் வருடாவருடம் மார்கழி மாதத்தில் ஒரு பெரிய டோலோத்ஸவம் நடைபெறுகிறது அதற்க்கு ட்ரியம்பாவை ட்ரிபாவை என்று பெயர். மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை மற்றும் ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவையே இப்படி மருவி உள்ளது. அந்த ஊர் மக்களுக்கு திருப்பாவையும் திருவெம்பாவையும் இப்போது தெரியாது ஆனால் உற்சவங்கள் மட்டும் எஞ்சியுள்ளன இவையே நம் சம்பிரதாயத்தை வெளிக்காட்டும் அடையாளங்கள். (தொடரும்)

**சக்தியை போற்றுவோம்- முக பஞ்சசதீ ஆர்யா சதகத்திலிருந்து அடுத்த ஸ்லோகத்தை பாப்போம். ஸ்லோகம்:**

ஐஸ்வர்ய மீந்து மௌலே: ஜகாத்ம்ய  
ப்ரக்ருதி காஞ்சி மத்யகதம் |  
ஐந்தவ கிசோர சேகரம் ஐதம்பர்யம்  
சகாஸ்தி நிகமானாம் ||

**பொருள்:**

காஞ்சி மத்திய பாகத்தில் கோவில் கொண்டுள்ள தேவி காமாஹியை பாக்கி எல்லா கோவில்களிலும் உள்ள தேவதைகளும் சுற்றி வருவது வழக்கம் ஏன் எனில்: மூன்றாம் பிறை சந்திரனை தலையில் அணிந்து விளங்கும் பரமேஸ்வரனின் சம்பத்து (சகல சொத்து) தேவியேரிக் யஜுஸ் சாம அதர்வ வேதங்கள் முறையே கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு திசைகளில் சூழ்ந்திருக்க நடுவில் அன்னை வற்றிருக்கிறார். அன்னை காமாஹியே வேதங்களின் உட்பொருள் .

**சக்தி பீடம் 47: மருகாவதி தேவி, யமுனா தீர்த்தம்**

- ❖ இமய மலைத்தொடரில் சுமார் பூமியிலிருந்து 10,000 அடிக்கு மேல் உள்ள யமுனோத்ரி சேஷத்ரம். வெகு காலமாகவே சார் தாம் என்று சொல்லப்படுகின்ற நான்கு புனிதமான இமயமலையுள்ள ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.
- ❖ புராதன சக்தி பீட ஆலயம் இல்லை ஆனால் சுமார் 200 வருட பழமையான தேவியின் ஆலயம் இங்கு உண்டு.
- ❖ நம் மங்களபுரியில் அன்னையின் ரூபம் சிற்ப சாஸ்திரமுறைப்படி உள்ளது. அன்னை கமலா பீடத்தில் நின்ற கோலத்தில் நீலோத்பல மலரையும் நீர் குடத்தையும் ஏந்தி உள்ளார்.

**மங்களபுரியில் உலக மக்கள் கொடிய கொரானா துயரிலிருந்து விடுபற 27 நாட்கள் தொடர் நஷைத்திர யாகம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகள் 14-மார்-21 முதல் 09-ஏப்-21 வரை நடை பெறுகிறது பக்தர்கள் பங்குபெற்று பயன் பெற அழைக்கிறோம்**

**ஸ்ரீ குருஜியின் அம்ருதவாணி - குரு மஹிமை**

- ❖ பகவான் நமக்கு அனுப்பிவைத்த குருவை சரணாகதி செய்து வாழ வேண்டும். அன்றாட வாழ்க்கையில் துன்பங்கள் வந்தாலும் அவை நம் கர்ம வினைகளாலேயே வருகின்ற என்பதை அறிந்து கொள்ளவேண்டும்
- ❖ இந்த வினை எனும் கடலை குருவின் அருளால் நீந்தி கடந்து திருவருள் பெறுவோம் எனும் நம்பிக்கையோடு வாழ வேண்டும். அந்த வாழ்க்கை ஸ்ரீ குருநாதர் காட்டிய வழியில் இருக்க வேண்டும் அப்போது நாம் தெய்வீக ஞானத்தை அடைவோமாக.  
குறிப்பு: நாம் பார்த்துவந்த குரு மஹிமை என்ற தலைப்பு சுமார் 25 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீ குருஜி கூறியவை. இதை அளித்த அன்பருக்கு நன்றி இதை போல 20 வருடத்திற்கு முற்பட்ட ஸ்ரீ குருஜியின் அருளுரை கட்டுரைகள் புத்தகங்கள் இருந்தால் எங்களிடம் அளிக்கவும்.

**தெரிந்த மஹான் தெரியாத தகவல் - ஸ்ரீ அகஸ்தியர்**

- ❖ லலிதா சஹஸ்ரநாமத்தை பகவான் ஹயகர்வீர் ஸ்ரீ அகஸ்தியர் மூலம் உலகுக்கு அளித்ததை சென்ற வாரம் பார்த்தோம்.
- ❖ ஆனால் அது அவ்வளவு எளிதாக நடக்கவில்லை. பகவான் அகஸ்தியரிடம் பராசக்தி லலிதையின் கதையை கூறிவிட்டு நிறுத்திவிட்டார். பின்னர் அகஸ்தியர் " தாங்கள் ஏன் சொல்லவில்லை இவனுக்கு ஏன் சொல்வானேன் என்று வாளாவிருந்து விட்டீர்களா அல்லது இவனுக்கு அந்த தகுதி இல்லையா" என்று மிகுந்த விநயத்துடன் ஸஹஸ்ரநாமத்தை வேண்டினார்.
- ❖ இதன் பின்னரே ஹயகர்வீர் யோசித்து விட்டு லோபாமுத்திரையின் கணவரே என்று அகஸ்தியரை கூப்பிட்டார். ஏன் அப்படி அழைத்தார். (தொடரும்)